

மாவனல்ல பிரதேச சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மாவனல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்கள்/உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மாவனல்ல பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு நான் பெற்றுக் கொண்டுள்ள கணக்காய்வு சான்றுகள் போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரிட்சிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின்

பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்

- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின்பங்கிட்டுகூறுதல்	பரிந்துரை
(அ) கூட்டுத் தொகை ரூபா 11,794,620 ஆன 03 சொத்துக்களை மூலதனமாக்கி இருகாததால் மீளாய்வாண்டு இறுதியில் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்தால் பங்களிக்கும் கணக்கு மீதி சமமான பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	செயற்திட்டங்களின் சரியான பெறுமதியை இனங்கண்டு மூலதனமாக்குவதென.	சொத்துக்களை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) உரிமை மூலதன மாற்றங்கள் கூற்றில் மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்தால் பங்களிக்கும் கணக்கை உள்ளடக்கியிருக்கவில்லை.	2025 நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது உரிமை மூலதன மாற்றங்கள் கூற்றில் மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்தால் பங்களிக்கும் கணக்கை உள்ளடக்குவதென.	உரிமை மூலதன மாற்றங்கள் கூற்றை சரியாக தயாரிக்க வேண்டும்.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
07 கணக்கு விடயங்களிற்குரியதாக மீளாய்வாண்டு இறுதியில் நிதிக்கூற்றுக்கள் பிரகார மீதிகள் மற்றும் விரிவான அட்டவணை மற்றும் துணை ஏடுகள் பிரகார மீதிகளிற்கிடையில் ரூபா 7,786,658 ஆன வித்தியாசம் நிலவியது.	வித்தியாசத்தை கண்டறிந்து சரிசெய்வதென.	வித்தியாசத்தை இனங்கண்டு சரிசெய்ய வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றின் தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிப்பிரமாணம் 371 (2) (ஈ)	2012 மற்றும் 2019 ஆண்டுகளில் 04 சந்தர்ப்பங்களில் மற்றும் திகதி குறிப்பிடப்படாத 02 சந்தர்ப்பங்களில் வழங்கியிருந்த முற்பணம் கூட்டுத் தொகை ரூபா 302,524 தொகையை மீளாய்வாண்டு இறுதி வரை தீர்த்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.	நிதிப்பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) நிதிப்பிரமாணம் 571	2009 ஆண்டு முதல் 2022 ஆண்டு வரையான காலத்தினுள் 248 சந்தர்ப்பங்களில் கிடைத்திருந்த கலப்பு வைப்பு ரூபா 2,354,574 தொகை மற்றும் பாதை சேத பிணை வைப்பு ரூபா 95,250 தொகை தீர்க்கப்பட்டு இருக்கவில்லை.	வைப்புத் தொகையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.	நிதிப்பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) 1988 பிரதேச சபை நிதி மற்றும் நிர்வாக விதி - 204	2023 ஆண்டின் பண்டக கணிப்பீட்டின் போது இனங்கண்டிருந்த 11 வகைக்குரிய 67 அலகுகளின் பற்றாக்குறை தொடர்பாக பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடமிருந்து அப் பெறுமதியை அறவிட மீளாய்வாண்டு இறுதி வரை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	பொறுப்பு வாய்ந்த நபர்களை இனங்காண நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	விசாரணை நடாத்தி பொறுப்பு வாய்ந்த தரப்பினரை இனங்காண்டு பற்றாக்குறையை அறவிட வேண்டும்.
(ஈ) 1988 பிரதேச சபை (நிதி மற்றும் நிர்வாகம்) விதி - 59	ஒவ்வொரு ஆண்டு ஆரம்பத்திலேயே சபை அதிகார பிரதேசத்தில் கணிப்பீடொன்றை நடாத்தி வியாபாரம்/கைத்தொழில் பற்றிய பட்டியலொன்றை தயாரித்து மார்ச் 31 திகதியளவில் செயலாளரிற்கு சமர்ப்பிக்க வேண்டிய போதும், மீளாய்வாண்டிற்காக அவ்வாறான கணிப்பீடொன்றை மேற்கொண்டிருக்கவில்லை.	கணிப்பீட்டு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொண்டு நிறைவு செய்ய வருமான பரிசோதகர்களை அறிவுருத்தியுள்ளதென.	நிதி மற்றும் நிர்வாகம் விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 50,232,813 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 56,347,746 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா:	ரூபா:	ரூபா:	ரூபா:	ரூபா:	ரூபா:	ரூபா:	ரூபா:
வீதவரி மற்றும் வர வாடகை	15,902,470	14,153,890	14,372,485	10,864,656	15,972,463	14,522,224	17,034,131	11,525,572
	28,656,200	23,166,591	23,872,874	4,795,069	51,898,279	36,868,961	37,633,133	11,068,106
அனுமதிப்பத் திர கட்டணம்	5,950,500	3,194,161	3,505,181	4,443,998	5,875,500	2,401,395	3,029,655	4,491,398
ஏனைய வருமானம்	29,829,000	31,192,756	66,751,093	10,160,611	88,379,000	73,905,911	96,033,559	98,766,799
கூட்டுத் தொகை	80,338,170	71,707,398	108,501,633	30,264,334	162,125,242	127,698,491	153,730,478	125,851,875

2.2.2. வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மிளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டிய வீதவரி மீதி ரூபா 10,310,795 ஆனதுடன் அம் மீதியினுள் 05 ஆண்டுகளை விஞ்சிய காலமாக நிலவிவரும் ரூபா 5,348,633 உள்ளடங்கியிருந்தது. அவ்வாறே, 05 ஆண்டுகளிற்கு ஒரு முறை வீதவரி ஆதன மதிப்பீட்டை மீளமைப்பு செய்ய வேண்டிய போதும், 2009 ஆண்டின் பின்னர் மீள் மதிப்பீடு செய்திருக்கவில்லை.	ஆதனத் தடை செய்யும் நடவடிக்கைக்காக முன்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மற்றும் வரி ஆதனங்களை மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதென.	நிலுவை வருமானத்தை திரட்ட மற்றும் 05 ஆண்டுகளிற்கு ஒரு முறை வீதவரி ஆதனங்களை மதிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) மிளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டிய விளப்பரப் பலகை கட்டணம் ரூபா 4,443,998 ஆனதுடன், அம்மீதியினுள் 03 ஆண்டுகளை விஞ்சிய காலமாக நிலுவையாகயுள்ள ரூபா 3,614,498 உள்ளடங்கியிருந்தது.	அரச நிதிச் சுற்றறிக்கை 02/2024 பிரகாரம் நிலுவை மீதிகளை முறையாக பதிவழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதென.	நிலுவை மீதிகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
(இ) 2024 ஆண்டிற்காக 17 தொலைபேசி தொலை தொடர்பு கோபுரங்களிற்காக வியாபார வரி அறவிடப்படாததால் ரூபா 51,000 ஆன வருமானம் இழக்கப்பட்டிருந்தது.	நிலுவைத் தொகையை அறவிட முன்நடவடிக்கை எடுத்துள்ளதென.	நிலுவை வருமானத்தை அறவிட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளல்

பிரதேச சபை அதிகார சட்டத்தின் 03 பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொதுப் பாதைகள் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தலும் கட்டுப்படுத்தலும், பொது மக்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

திண்மக்கழிவுப் பொருள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையினால் தினந்தோறும் திரட்டும் குப்பைகள் வகைப்படுத்தப்படாது கலப்பாக சேகரிக்கப்படுவதன் காரணமாக அவற்றை வேறாக்க மேலதிக கிரயத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறே, 04 மாட்களிற்கு அதிக காலமாக சேதன பசளை உற்பத்தி செய்யப்படாததால் 2024 நவம்பர் அளவில் குப்பைகளை வெளியேற்றும் காணியில் டெக்டர் பயணிக்கும் பாதை இருபுறமும் 500 மீற்றர்களைவிட அதிக பிரதேசம் முழுமையாக குப்பைகளால் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த பிரதேசம் முழுவதும் கடுமையான துர்நாற்றத்தை போன்றே அதிக ஈப்பூச்சுக்கள் பரவியிருந்தன.	2024 ஆண்டில் குப்பை மீள்கழற்சி நிறுவனங்களிற்கு உக்கலடையாத குப்பைகளை விற்பதன் மூலம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தியை விற்பனை செய்வதனால் வருமானம் ஈட்டியுள்ளதென.	கழிவுகள் முகாமைத்துவத்தை முறையாக்க வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அனுமதியற்ற நிர்மாணம் தொடர்பான கிடைத்திருந்த 57 முறைப்பாடுகளில் 24 இனை விசாரித்திருக்காததுடன், விசாரணை செய்து கட்டளை விநியோகித்த அனுமதியற்ற நிர்மாணம் தொடர்பான கட்டளைகளை நடைமுறைப்படுத்தும் முன்னேற்றத்தை பின்னூட்டல் செய்திருக்கவில்லை.	முன்னேற்றத்தை நாளாதுவரையாக்க உத்தியோகத்தர்களிற்கு அறிவுரை வழங்கியதென.	அனுமதியற்ற நிர்மாணங்களை ஒழுங்குபடுத்துவதனை முறையாக்க வேண்டும்.

(ஆ)	நிலையான சொத்துப் பதிவேட்டில் உள்ளடங்கும் பெறுமதி குறிப்பிடப்படாத 08 காணிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2020 ஆண்டில் பொது செயற்பாடுகளிற்காக சபைக்கு ஒப்படைத்திருந்த ஹெக்டயார் 0.437 அளவான 04 காணித் துண்டுகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்திருக்கவில்லை.	அனைத்து காணிகளையும் மீள்மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக மற்றும் அதன் பிரகாரம் காணிகளின் பெறுமதியை கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதென.	மதிப்பீடு செய்து பெறுமதியை கணக்கீடு செய்ய வேண்டும்.
(இ)	1999 ஆண்டிற்கு முன்னரிலிருந்து நிலவிவரும் ரூபா 226,085 ஆன வாராந்த சந்தை டென்டர் கட்டண வருமானத்தை தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	ஒழுங்கான தகவல்கள் இல்லாததால் பதிவழிக்க அனுப்புவது பிரச்சினைக்குரியதாகும்.	மீதியை தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஈ)	மீளாய்வாண்டில் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்படும் ரூபா 22,120,140 அள தளபாடங்கள், பொருத்துக்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் தொடர்பாக விரிவான அட்டவணைகளை தயாரித்து இருக்காததுடன் கணிப்பீட்டு சபை அறிக்கையும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.	விரிவான அட்டவணைகளை தயாரிக்க வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2008/2009 ஆண்டுகளில் ரூபா 9,366,065 தொகை செலவில் புதிய வாராந்த சந்தை மற்றும் கடையறைகளுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. வாராந்த சந்தையை நிலையப்படுத்தும் பிரச்சினை காரணமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையான 217 விற்பனைக் கூடங்களில் 143 விற்பனைக் கூடங்கள் சந்தை நடைபெறும் நாட்களில் பயன்பாட்டிற்கு எடுத்திருக்காததால் ஒரு விற்பனைக் கூடம் ரூபா 300 வீதம் 143 விற்பனைக் கூடங்களால் சபைக்கு ஈட்டிக் கொள்ள முடியுமாக இருந்த வருமானம் இழக்கப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் நடைபெறும் புதிய சபைக்கு அனுப்பி தேவையான முன்நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதென.	காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து வருமானம் ஈட்டிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) வாராந்த சந்தைக்கு பக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் அமைந்துள்ள 17 கடையறைகளில் இருந்து அறவிட வேண்டிய நிலுவை கடை வாடகை ரூபா 2,659,992 மற்றும் தண்டப்பணம் ரூபா 5,079,250 தொகையை செலுத்தாத காரணத்தால்	நிலுவைத் தொகையை பதிவழிப்பது தொடர்பாக ஆளுனரின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கோரியுள்ளதென.	கடையறைகளை டென்டர் செய்து வருமானம் ஈட்டிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2023 சனவரி 25 திகதி அந்த கடையறைகள் முத்திரை இடப்பட்டிருந்ததுடன், மீண்டும் டென்டர் இடுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக கடை உரிமையாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2024 பெப்ரவரி 29 திகதி தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. பின்னர் மூன்று கடை உரிமையாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் அந்த 17 கடையறைகளின் தண்டப்பணத்தை பதிவழிக்க ஆளுனரின் அங்கீகாரத்திற்கு அனுப்பியிருந்த போதும், ஆண்டிறுதி வரையும் அந்த அங்கீகாரம் கிடைத்திருக்காததுடன், 2025 ஆண்டிற்காக கடையறைகளை டென்டர் விடவும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

3.4 விளைவற்ற சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபைக்கு சொந்தமான JCB இயந்திரமொன்றை திருத்தம் செய்யாததால் 04 ஆண்டுகளிற்கு அதிக காலமான விளைவற்று காணப்பட்டது.	எதிர்காலத்தில் திருத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதென.	திருத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.